

ॐ श्री गुरुभ्यो नमः
ஓம் ஸ்ரீ குருப்யோ நம:

3 - இந்தியா எப்போதுமே, ஏழை நாடாகா இருந்ததா?

Dr. ஜெயகுமார் S. அம்மங்குடி

(jayakum108@gmail.com)

இன்றைக்குப் பலரும் இந்தியாவை ஒரு வளர்ந்து வரும் நாடாகக் கருதுகிறார்கள். அதாவது இந்தியர்கள் “ஏழைகள்” என்று நாசூக்காகச் சொல்கிறார்கள். இந்தக் கருத்தில் உண்மை இருக்கிறது. நகர வாழ்க்கை, விமானப் பயணம், பல அடுக்கு மால்கள் மற்றும் ஸ்மார்ட் போன்கள் என்னும் மாயையில் இருந்தாலும், பெரும்பாலான இந்தியர்கள் மிகவும் கடுமையான வாழ்க்கையே வாழ்கிறார்கள். அரசாங்கத்தின் லஞ்ச லாவண்யம் மற்றும் மெத்தனம், மிக மோசமான கட்டமைப்பு, சமூக ஏற்றத்தாழ்வுகள், ஜாதி-சமயச் சண்டைகள் மற்றும் புதியன கண்டறியும் எண்ணம் இல்லாத மனப்பான்மை ஆகியவைதான் இந்தியா தொடர்ந்து ஏழைநாடாக இருப்பதன் காரணங்கள் என்று மக்கள் கருதுகிறார்கள்.

அதே நேரத்தில், உலகின் மிகப் பழமையான நாகரீகங்களில் ஒன்று இந்தியா என்றும் சொல்கிறோம். அதாவது மற்ற எல்லா நாடுகளையும் விட இந்தியாவின் வரலாறுதான் மிக நீண்ட வரலாறு என்கிறோம். இங்கே பல்லாயிரக்கணக்கான வருடங்கள் மக்கள் தொடர்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அதற்கு மேல், பிரிட்டிஷர்களால்தான் இந்தியா நாகரீகமாகவும் வளம் பெற்றும் மாறியது என்றும் கூட சொல்லுகிறார்கள்.

இந்தக் கட்டுரையில் நாம் கேட்கும் கேள்வி, “இந்தியா என்றழைக்கப்படும் இந்த பூமி, பொருளாதார ரீதியாக எப்போதுமே பின் தங்கியதாக இருந்ததா?: குறிப்பாக, நம்முடைய மொத்த வளமையின் பொருளாதார அம்சங்களைப் பற்றி கவனம் செலுத்துகிறோம்.

பொருளாதார வளமையை எப்படி அளப்பது? எடுத்துக் காட்டாக, அமெரிக்கா ஒரு மிகுந்த வளமிக்க நாடு என்று சொல்கிறோம். அப்படி என்றால் என்ன?

ஒவ்வொரு நாட்டிற்கும் GDP (“மொத்த உள்நாட்டு உற்பத்தி”) எண் என்று ஒன்று கணக்கிடப்படுகிறது. GDP எண் ஒரு நாட்டில் அதிகமாக இருந்தால், அந்த நாடு மிகவும் வளம் பெற்ற நாடு என்று சொல்லப்படுகிறது. ஒரு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை அளப்பது GDP. ஒரு நாட்டில், ஒரு வருடத்தில் உற்பத்தியாகும் எல்லா சரக்கு மற்றும் சேவைகளின் பண மதிப்புதான் GDP எனப்படும். ஒரு நாட்டில் அதிகம் உற்பத்தியானால், அந்த நாட்டில் உபயோகிப்பதற்கும் மற்றும் ஏற்றுமதி செய்வதற்கும் அதிகம் கிடைக்கிறது. உதாரணமாக, அதிக விலை மதிப்புள்ள பொருட்களான HP மடிக்கணினிகள், ஆப்பிள் ஐ-போன்கள், போயிங் விமானங்கள் ஆகியவற்றை அமெரிக்காவிடமிருந்து உலகம் வாங்குகிறது. மேலும் அமெரிக்காவில் தான், மக்கள் மற்ற நாட்டினரைவிட அதிகமான சரக்கு மற்றும் சேவைகளை

வாங்குகிறார்கள். அதனால் அமெரிக்காவின் GDP உலகிலேயே மிக அதிகமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.


GDP-யை எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்பதை விளக்க, சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்ட 2017-ஆண்டிற்கான GDP தகவல்களை ஆய்வு செய்தேன். (1):

2017 ஆண்டு GDP ஒப்பீடு - ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களில்	
அமெரிக்காவின் GDP	\$ 19.4
மொத்த உலகின் GDP	\$ 80
உலகப் பொருளாதரத்தில் அமெரிக்காவின் பங்கு	$19.4/80 = \sim 25\%$
இந்தியாவின் GDP	\$ 2.6
உலகப் பொருளாதரத்தில் இந்தியாவின் பங்கு	$2.6/80 = 3.2\%$

அதாவது ஒரு சராசரி உலகக் குடிமகன் செலவழிக்கும் ஒவ்வொரு ₹100-இலும், ₹25 அமெரிக்காவிற்குப் போகிறது. அமெரிக்காவுக்குப் போகாமலேயே, அந்த நாடு ஏன் இவ்வளவு பொருளாதார செழிப்போடு இருக்கிறது என்று உங்களால் புரிந்துகொள்ள முடியும்!


[செய்திகளில் வருவதைப் போல](#), பின்வரும் அறிக்கைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும் "GDP இரட்டை இலக்க அளவில் வளர வேண்டும்...மேலும் உலக வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு இரண்டு மடங்குக்குமேல் அதிகரித்து 3.4 விழுக்காடு ஆக வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறினார்கள்". (2).

கடந்த காலத்தில் நாடுகளின் பொருளாதாரம் எப்படி இருந்தது என்று எப்படி புரிந்துகொள்வது? ஆங்கல் மாடிசன் (3) என்னும் பொருளாதார நிபுணருக்குத்தான் இந்தியர்கள் நன்றி சொல்ல வேண்டும். நெதர்லாண்ட்ஸ் நாட்டில் பொருளாதாரத்துறையில் அவர் பேராசிரியராக இருந்தார். அவர், பல நாடுகளின் பொருளாதாரத்தை ஒப்பிட்டுப் பார்த்து, காலப்போக்கில் அவை எப்படி உருவாயின என்று ஆய்வு செய்தார். அவர் கடந்த காலத்தில் பின்னோக்கிச் சென்றார் - ஒரு வருடமல்ல, பத்தாண்டுகளல்ல, ஒரு நூற்றாண்டுமல்ல, சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள்.



பேராசிரியர் ஆங்கஸ் மாடிசன் (1926-2010) நெதர்லாந்து நாட்டில், கிராணிங்கென் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்துறையில் பேராசிரியராக இருந்தார்

பேராசிரியர் மாடிசன் பல வருடங்களாக ஏராளமானத் தகவல்களைத் திரட்டினார். அவர் கண்டுபிடித்ததைப் புரிந்து கொள்ள சிறந்த வழி கீழ்க்கண்ட விளக்கப் படத்தைப் பார்ப்பதுதான். (4).



இந்த விளக்கப் படத்தைப் பார்த்து கீழ்க்கண்டவற்றை நாம் அறியலாம்:

1. இந்த சகாப்தத்தின் முதல் 1500 வருடங்களுக்கு, இந்தியாதான் மிகவும் செல்வச் செழிப்பான நாடாக இருந்தது.
2. மொத்த உலக GDP இந்தியாவின் பங்கு, 1700-ஆம் ஆண்டில் 25% ஆக இருந்து, சுதந்திரம் அடையும்போது 5%-க்கும் கீழாக சரிந்தது.
3. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவில் நுழைந்து ஆட்சியைப் பிடித்தபின்தான், மேற்கத்திய ஐரோப்பாவின் பொருளாதாரம் சுமார் 1800-ஆம் ஆண்டு வாக்கில் பிரமிக்கத் தக்க விதத்தில் அதிகரித்தது.
4. ஐரோப்பியர்கள், அமெரிக்காவில் குடியேறி, அடிமைத்தனத்தை ஆரம்பித்த பின்னர், 1800 களில் தொடங்கி, அதுவரை இல்லாத அமெரிக்க பொருளாதாரம் வானுயர்ந்தது
5. இந்தியாவுக்கான போக்கு 1970- களில் இருந்து பொருளாதாரம் மேலே ஏறிக்கொண்டிருக்கிறது.

எனவே, "இந்தியா 300 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி பொருளாதாரத்தில் வளம் பெற்று இருந்தது?" என்ற கேள்வியை நான் கேட்டிருந்தால், "இன்று உள்ள அமெரிக்கா போலவே இந்தியா அன்று வளமானதாக இருந்தது!" என்பதை நாம் காணலாம்.

ஐ.ஐ.டி பம்பாயில், 2010-ஆம் ஆண்டு [எஸ்.குருமூர்த்தி பேசிய பேச்சு](#) (5) இந்த தலைப்பிற்கு ஒரு நல்ல அறிமுகத்தை வழங்குகிறது.

இந்தியா மற்றும் மேற்கு ஐரோப்பாவின் பொருளாதாரப் போக்கை கூர்ந்து கவனியுங்கள். பிரிட்டிஷார் இந்தியாவில் நுழைந்து தங்களை வலுவாக நிலைநாட்டிகொண்டு 100 ஆண்டுகளுக்குள்ளேயே, ஐரோப்பியப் பொருளாதாரம் அடுத்த 150 வருடங்களுக்கு உச்சத்தை எட்டுகிறது. இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல என்று [ராஜ் வேதம்](#) (6) கூறுகிறார். இந்தியாவிடமிருந்து செல்வங்கள் பறிக்கப்பட்டு அங்கே கொண்டு செல்லப்பட்டதுதான் இதற்குக் காரணம் என்று அவர் சொல்கிறார்.

கொள்ளையடித்த பிரிட்டிஷ்காரர்களே என்ன சொன்னார்கள் என்று பார்ப்போம். ராபர்ட் கிளைவ் (1725-74) பிரிட்டிஷ் இந்தியாவின் தளபதியாக இருந்தார். இன்று இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் நிலப்பரப்புகளை பிரிட்டிஷாருக்கு சொந்தமாக்கியது அவர்தான். பிரிட்டனுக்கு இந்தியாவிலிருந்து செல்வத்தை கொள்ளையடித்து எடுத்துச் செல்ல, ஒரு வழிமுறையை அவர் உருவாக்கினார். அவர் இந்தியா "வற்றாத செல்வம் கொழிக்கும் நாடு மற்றும் அதன் எஜமானர்களை உலகின் மிகப்பெரும் பணக்கார நிறுவனமாக மாற்றாமல் இருக்காது" (7) என்று கூறினார். அந்த நேரத்தில், இந்தியாவின் மிகப்பெரும் "செல்வச் செழிப்புடன்" இருந்த "வங்காள" மாநிலம் மட்டுமே, மொத்த பிரிட்டனை விடவும் அதிக செல்வத்துடன் இருந்தது!

ராபர்ட் கிளைவ் இந்தியாவை திட்டமிட்டு அழிக்கத் தொடங்கியபின் 175 ஆண்டுகள் கழித்து, அமெரிக்க தத்துவ மேதை வில் டியூரான்ட் 1930-ஆம் ஆண்டு இந்தியா வந்தார். பிரிட்டிஷார் இந்தியாவில் ஏற்படுத்திய அழிவுகளைக் கண்டு (8) அதிர்ச்சி அடைந்தார். அதன் விளைவாக "நாகரீகத்தின் கதை" என்னும் தன்னுடைய புத்தகத்தை எழுதும் நோக்கத்தைக் கைவிட்டு, இந்தியர்களை சுதந்திரப் போராட்டத்திற்கு ஊக்குவிக்க எழுதத் தொடங்கினார். "ஒரு கண்டத்தின் கற்பழிப்பு" என்று அவர் கூறியதில், "மனித குலத்தின் ஐந்தில் ஒரு பங்கு இருக்கும்

இந்தியர்கள், வறுமையாலும் அடக்குமுறையாலும், உலகில் வேறெங்கும் காணாதவகையில் வாடுவதைக் கண்டபின் எழுதுவது என்பது அற்பமாக ஆகிவிட்டது....” என்று சொல்கிறார். இந்தியாவின் கழுத்தை பிரிட்டிஷார் நெறித்த செயல்களைப் பற்றி ராஜ் வேதம் எடுத்துச் சொல்கிறார். (6).

- பிரிட்டிஷாரின் போர் வெற்றிகளுக்கு (முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள் உட்பட) ஆன செலவு, பிரிட்டனை மேம்படுத்த ஆன செலவுகள் மற்றும் இந்தியாவை நிர்வகிக்கும் செலவுகள் ஆகியவை அனைத்தும் இந்தியர்கள் தலையில் கட்டப்பட்டன.
- இந்தியர்கள், பொருட்களை விற்பனை செய்யும்போது குறைந்த விலையிலும், வாங்கும் போது மிக அதிக விலையிலும் வாங்க வற்புறுத்தப்பட்டார்கள்
- இங்கிலாந்தைப் போல் இரண்டு மடங்கும், ஸ்காட்லாந்தைப் போல் மூன்று மடங்கும் இந்தியர்களுக்கு வரி விதிக்கப்பட்டது.
- பல சிறுநில மன்னர்கள் சில சலுகைகளையும் துப்பாக்கிகளையும் தருமாறு வேண்டிக் கொண்டதால், அவர்களிடமிருந்து பல மில்லியன் டாலர்கள் இலஞ்சமாகப் பெறப்பட்டது.

ஆகையால், இந்தியப் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டு, இந்தியா சின்னாபின்னம் அடைந்ததற்கு காரணம் பிரிட்டிஷார் ஆட்சிதான் என்று சொல்வது மிகச் சரியானதாகும். ஆனால் இன்றைக்கு, நம்முடைய குழந்தைகளுக்கு, “ஜாதி ரீதியான ஒடுக்குமுறைதான்” இன்றைக்கு இந்தியா ஏழை நாடாக இருப்பதற்குக் காரணம் என்று சொல்லித் தரப்படுகிறது!

முடிவாக, கடந்த காலத்தில் பல ஆண்டுகளுக்கு உலகின் மிகவும் வளம் பெற்ற நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்ந்தது. இந்தியாவின் ஏழ்மை நிலைக்கு ஒரு முக்கியக் காரணம் பிரிட்டிஷார் ஆட்சிதான். காலனி ஆதிக்கத்துக்கு அடிமைப்பட்டவர்களுக்கு “காலனித்துவம்” என்றுமே பயனளித்தது இல்லை என்பதை நாம் நினைவு கொள்ள வேண்டும். நாம் வரலாற்றை சரியாகப் படித்தால், காலனி ஆதிக்கத்துக்கு உட்பட்ட ஒவ்வொரு நாடும் ஒரு காலத்தில் கலாச்சாரத்திலும், பொருளாதாரத்திலும் வளமை மிக்க நாடாக இருந்தது என்றும், இன்றைய நிலைமையில், அதாவது காலனி ஆதிக்கத்துக்குப் பின்னர், அவை சீரழிந்தும் பாழடைந்தும் காணப்படுகின்றன என்பதைப் பார்க்கலாம்.

(ஆங்கில மூலக் கட்டுரையை தமிழில் மொழிபெயர்ப்பு செய்தது N.ராமச்சந்திரன்)

குறிப்புகள்:

1. "[World Economic Outlook Database](#)", International Monetary Fund, 17 April 2018.
2. "PM Narendra Modi seeks double-digit GDP growth, raising India's share in world trade", The Economic Times, June 22, 2018.
3. Maddison A, "Contours of the World Economy 1-2030 AD", Oxford University Press, 2007.
4. Hunter, Tracy M., Own work, CC BY-SA 4.0, <https://commons.wikimedia.org/w/index.php?curid=34088252>
5. S. Gurumurthy, speech at IIT Bombay Hindustan Times Avenue 2010 (Full), <https://www.youtube.com/watch?v=MOckPPmdekE>
6. Raj Vedam, "Indian civilization: The Untold Story", Talk at Srijan Foundation, New Delhi, February 2018, <https://www.youtube.com/watch?v=RGyivyXEkdc>.
7. J. Albert Rorabacher, "Property, Land, Revenue, and Policy: The East India Company, C.1757-1825", Routledge, 2017.

8. Will Durant, "The Case for India", Simon and Schuster, New York, 1930.